



# SG Digital

DBS டிஜிபேங்க்  
எஸ்ஜி செயலியின்  
பயன்பாட்டு  
வழிமுறைகள்



## உங்களுக்குத் தெரியுமா?

நீங்கள் விரைவாகவும், எளிதாகவும், பாதுகாப்பாகவும் வங்கிச் சேவைகளை மேற்கொள்ள, டிஜிபேங்க் செயலி திறமையாக வடிவமைக்கப்பட்டுள்ளது. உங்கள் சட்டைப்பையிலேயே வங்கியை நீங்கள் பயன்படுத்தலாம் – கணக்கிலுள்ள இருப்புத்தொகையைச் சரிபார்க்கலாம், வேறு கணக்குக்குப் பணம் மாற்றலாம், மின்-அறிக்கைகளைப் பார்வையிடலாம், சுயவிவரங்களைப் புதுப்பிக்கலாம் மற்றும் இன்னும் பலவும் செய்யலாம் – எங்கிலிருந்தும்.

### படிநிலை 1



### உங்கள் கைப்பேசியில் DBS டிஜிபேங்க் செயலியை நிறுவுங்கள்

ஆப்பிள் ஆப் ஸ்டோர் அல்லது கூகல் பிளே ஸ்டோர் சென்று, DBS டிஜிபேங்க் எஸ்ஜி செயலியைப் பதிவிறக்கம் செய்து, செயற்படுத்துங்கள்.

1. ஐஓஎஸ் பயன்படுத்துவோர், 'Get' மீது தட்டி செயலியைப் பதிவிறக்கலாம்.
2. ஆண்ட்ராய்ட் பயன்படுத்துவோர், 'Install' மீது தட்டி செயலியைப் பதிவிறக்கலாம்.

### படிநிலை 2

### DBS டிஜிபேங்க் வங்கிச்சேவைக்குப் பதிவு செய்யுங்கள்



3. செயலியைச் செயற்படுத்தி, 'Log In' தெரிவைத் தேர்ந்தெடுங்கள்.


4. உங்களது DBS டிஜிபேங்குக்குப் பதிவு செய்ய, 'Get Started' மீது தட்டுங்கள்.

5. திரையில் தோன்றும் படிநிலைகளின்படி செய்து, பதிவைப் பூர்த்தி செய்யுங்கள்.


குறிப்பு: சரிபார்ப்புக்கு உங்களது DBS/POSB அட்டை எண்ணும் PIN மறை எண்ணும் தேவைப்படும்.

### படிநிலை 3


### உங்களது DBS டிஜிபேங்க் செயலியை ஆராயுங்கள்



6. உங்கள் கணக்கிலுள்ள இருப்புத்தொகையை DBS டிஜிபேங்கில் சரிபாருங்கள்.



7. உங்கள் பரிவர்த்தனை வரலாற்றைச் சரிபாருங்கள்.



8. இணையம்வழி பணம் செலுத்துங்கள், பணம் மாற்றுங்கள், இன்னும் பலவும் செய்யுங்கள்!

### இணையப் பாதுகாப்புக் குறிப்புகள் (நன்றி: உள்ளடக்கத்தை வழங்கியோர்)

- உங்களது மறைச்சொல், ஒற்றைப் பயன்பாட்டு மறைச்சொல் அல்லது வேறு தனிப்பட்ட விவரங்களை யாரிடமும் அல்லது தெரியாத இணையத்தளங்களில் வெளியிடாதீர்கள்.
- உங்களது வங்கி மற்றும் தனிப்பட்ட விவரங்களை உங்களது சாதனங்களிலும் இணையத்தளங்களிலும் சேமித்து வைக்காதீர்கள். ஒரு பரிவர்த்தனையைப் பூர்த்தி செய்தவுடன் புகுபதிவிலிருந்து வெளியேறுங்கள்.
- சந்தேகத்திற்குரிய நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்காக, உங்களது வங்கிப் பரிவர்த்தனைகளுக்குக் குறுந்தகவல்/மின்னஞ்சல் தகவல் எச்சரிப்புகளுக்கு ஏற்பாடு செய்து, செயலியின் தானியக்கத் தகவல் இயக்கத்திற்கும் (in-app push notification) அனுமதி அளித்தீடுங்கள்.